

ப்ராம்ப்ட்டன் நகரின் கொல்லைப்புறத் தோட்டம் அமைக்கும் திட்டமானது 10,000 பவுண்டுகள் எடை கொண்ட விளைபொருட்களை, அவற்றுக்கான தேவை கொண்ட குடியிருப்போருக்கு வழங்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 20, 2020) – ப்ராம்ப்ட்டன் நகரின் கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டம் இப்போது பூர்த்தியடைந்துள்ளது; இதில் 10,000 பவுண்டுகளுக்கும் அதிகமான எடை கொண்ட விளைபொருட்கள், அவற்றுக்கான தேவை கொண்ட குடியிருப்புவாசிகளுக்கு ஏப்ரல் 2020 முதல் அக்டோபர் 2020 வரை நன்கொடையாக வழங்கப்பட்டன.

கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டமானது, வார்டுகள் 2 மற்றும் 6 க்கான நகர கவுன்சிலர் டக் வில்லன்ஸ் அவர்கள் தலைமையில், நகரத்தின் பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் வனத்துறையினால் உதவி செய்யப்பட்டு, ஏப்ரல் 15 ஆம் நாள் துவக்கப்பட்டது; இதன் வகையில் கனடா நாட்டில் முதன் முதலானது, மற்றும் கோவிட்-19 தொற்றுப்பரவல் நிலைமையை சமாளிக்கவென்றே துவக்கப்பட்டது. இது சமுதாயத் தோட்டம் அமைக்கும் திட்டத்தின் ஒரு விரிவாக்கம் ஆகும்.

இந்த திட்டமானது, ப்ராம்ப்ட்டன் நகரில் துன்பப்படும் சமுதாயத்தினருக்கு, தேவைப்படும் பொருட்களை ஏற்படுத்திக்கொடுக்கின்ற [மேயரின் கோவிட்-19 சமூக ஆதரவுக்கான பணிப்படைக்கு \(Mayor's COVID-19 Social Support Task Force\)](#), பெரும் ஆதரவு நல்கியது.

அனைத்து ப்ராம்ப்ட்டன் குடியிருப்பாளர்களுக்கும்மான இந்த திட்டம், குடியிருப்புவாசிகளுக்கு தேவையான மண், விதை பொட்டலங்கள் மற்றும் அவர்களின் வளர்ந்து வரும் புதிய தோட்டங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியது. ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரை, குடியிருப்புவாசிகள் தங்கள் சொந்தக் கொல்லைப்புறத் தோட்டங்களை பராமரித்து வளர்த்தனர், சிலர் தங்கள் அறுவடைகளை தமக்காக வைத்துக்கொண்டனர், மற்றவர்கள் நைட்ஸ் டேபிள் (Knights Table), ரீஜெனரேஷன் (Regeneration), கால்சா எய்ட் (Khalsa Aid), மற்றும் யுனைடெட் சிக்ஸ் (United Sikhs) உள்ளிட்ட உள்ளூர் உணவு வங்கிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கினர்.

தேவைகொண்ட குடியிருப்புவாசிகளுக்கு புத்தம் புதிய காய்கறிகளை வழங்கி ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த சுற்றுச்சூழலைப்பேணும் முயற்சியானது, COVID-19 இன் போது

குடியிருப்பு வாசிகளை சுறுசுறுப்பாக இருக்கவும் ஊக்குவித்தது; மற்றும் வீட்டிலேயே இருந்தபடி செயல்படுவதன் மூலம் ப்ராம்ப்ட்டன் குடியிருப்பு வாசிகளின் மன ஆரோக்கியத்திற்கு ஆதரவு அளித்தது. முதன்முறையாக தோட்டம் அமைக்கும் குடியிருப்பு வாசிகள் தோட்டக்கலை பற்றி அறிந்துகொள்வதற்கும், புதிய ஒரு பொழுதுபோக்கை முயற்சி செய்து பார்ப்பதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.

ப்ராம்ப்ட்டன் நகரம் அதன் ஆதரவாளர்களான ஸ்காட்ஸ் (Scotts), மட்டாமி ஹோம்ஸ் (Mattamy Homes), பாரடைஸ் டெவலப்மென்ட்ஸ் (Paradise Developments), டிஎசுசி ஹோல்பர்ன் கார்ப்பரேஷன் (TACC Holborn Corporation) மற்றும் ஃபீல்ட்கேட் டெவலப்மென்ட்ஸ் (Fieldgate Developments) ஆகிய அமைப்புக்கள் இந்த திட்டத்தை சாத்தியப்படுத்த ஆதரவளித்தமைக்காக அவர்களுக்கு நன்றி

எண்கள் கூறும் உண்மைகள்

- திட்டம் தொடங்கப்பட்ட மூன்று நாட்களுக்குள், 6,000 குடியிருப்பு வாசிகள் பதிவு செய்து விட்டனர்.
- இலவச விதைகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்க, 45 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் 490 மணி நேரம் உழைத்தனர்.
- ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் 3,057 கெஜ தூரம் இடுவதற்கான கட்டி மண், 8,553 பைகளில் துகள் மண், மற்றும் பங்கேற்பாளர்களுக்கு 15,162 பாக்கெட் விதைகள் ஆகியவற்றை விநியோகித்தனர்

அறிஞர் கூற்றுக்கள்

”கவுன்சிலர் வில்லன்ஸின் தலைமையிலான கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டத்திற்கு நம்ப முடியாத அளவுக்கு ஆதரவு கிடைத்தது; மற்றும் இதன் வகையிலான இந்த முயற்சியை கனடா நாட்டிலேயே, முதன்முதலாக ப்ராம்ப்ட்டன் நகரில் முன்னெடுத்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்; இது அருகிலும் தொலைவிலும் உள்ள நகரங்களுக்கு உற்சாகத்தூண்டுதல் அளித்தது. கடினமான சமயங்களில் பாதிப்புக்கு உள்ளாகிய ப்ராம்ப்ட்டன் குடியிருப்பு வாசிகளுக்கு நைட்ஸ் டேபிள் (Knights Table) மற்றும் ரீஜென் (Regen) அமைப்புக்கள் மூலமாக, COVID-19 சமூக ஆதரவுக்கான பணிப்படையினர், தேவையான உணவுப்பொருள் ஆதரவை வழங்கினர், மற்றும் காய்கறிகளை வளர்த்து நன்கொடையாக வழங்கிய அனைவருமே எங்கள் உணவு வங்கிகளில் மீதான நெருக்கடியை சமாளிக்க உதவினர், நமது சுற்றுச்சூழலை ஆதரித்தனர், மேலும் நம் அனைவரையும் பெருமைப்படுத்தினர்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“நமது முதல் முதலான கொல்லைப்புற தோட்டத் திட்டம் ப்ராம்ப்ட்டன் நகரில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நாங்கள் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்காக விதைகள் மற்றும் மண் கொண்டு சேர்த்தோம், இதுவே தேவை கொண்ட குடியிருப்பாளர்கள் 10,000 பவுண்டுகளுக்கும் அதிகமான விளைபொருட்களை விளைவிக்க உதவியது. விளையாட்டின் போக்கை மாற்றுவது போன்ற இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொரு குடியிருப்புவாசிக்கும் வணிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்; இது இந்த ஆண்டில், அனைவரையும் தோட்டக்கலையின்பால் ஈர்க்க, வீட்டுக்கு வெளியில் இருந்தபடி ரசிக்க, நமது சமூகத்திற்கு ஊக்கமளித்தது.”

- *டக் வில்லன்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 2 & 6, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“கொல்லைப்புற தோட்டத் திட்டத்தை செயல்படுத்தி கடுமையாக உழைத்ததன் மூலம் நகர ஊழியர்கள் நமது சமூகத்தின் மீது மிகுந்த அர்ப்பணிப்பையும் அக்கறையையும் காட்டியுள்ளனர்; மேலும் முடிவுகளின் பேரில் இதைக் காட்டிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கப் போவதில்லை. ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும், இதுவே கவுன்சிலின் நடப்புக்காலத்தின் முன்னுரிமை கொண்ட விஷயமாகும்; அத்துடன் இந்த திட்டம் குடியிருப்புவாசிகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் ப்ராம்ப்ட்டனில் உள்ள தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் உணவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் கொல்லைப்புற தோட்டத் திட்டமானது ஒரு மிகப்பெரிய முயற்சியாகும். எங்கள் சேவையைப் பெறுகின்ற பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் மூத்தகுடிமக்களில் பலரும் உடல்நலக் கவலைகளுடன் வாழ்கிறார்கள். நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, புத்தம் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம். இந்தக் கொல்லைப்புற தோட்டத் திட்டம் ஒரு மதிப்புமிக்க ஆதாரவளமாகும், இது உணவு பாதுகாப்பற்ற வீடுகளில் அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான விளைபொருட்களை வழங்கியது.”

- *ஆன்னி பைனொய் (Annie Bynoe), செயல் இயக்குனர், நைட்ஸ் டேபிள் (Knights Table)*

“ப்ராம்ப்ட்டன் நகரின் கொல்லைப்புற தோட்டத் திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ரீஜெனரேஷன் அவுட்ரீச் கம்யூனிட்டி (Regeneration Outreach Community) யினால் பெறப்பட்ட புத்தம் புதிய விளைபொருட்கள் நமது மதிய உணவுத் திட்டத்தையும் எங்கள் அவசர கால உணவு வங்கியையும் அணுகிய ப்ராம்ப்ட்டன்வாசிகளின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தின. நமது நகரின் குடியிருப்புவாசிகளை இதில் பங்கேற்க ஊக்குவித்த நகர நிர்வாகத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி கூறுகிறோம்.”

- *டெட் ப்ரவுன், ஹலைமை செயல் அதிகாரி, ரீஜெனரேஷன் அவுட்ரீச் கம்யூனிட்டி*

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca